

# 50ம் ஆண்டு நினைவு அஞ்சலி

23.12.1964 எமது ஊரில் மிகப் பெரிய ஒரு சூறாவளிப்புயல் ஏற்பட்டு இதில் 153 பேர் வரை கடலில் மரணித்ததாக தகவல் உள்ளது அதில் 96 பேர் மயிலிட்டி மக்கள் ஏனையோர் எம் ஊர் வள்ளங்களில் தொழில்புரிந்த ஏனைய ஊர் மக்கள்.

1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு .....

## விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில்  
பெரும்துயர் நடந்து போனது அன்று  
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று  
அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன்.

மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே  
அள்ளுண்டு போனோர்க்கு அஞ்சலிகள் இன்று  
பொல்லாத புயல் சொல்லாமல் வந்து  
அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே.

மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்.....  
மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்.....  
மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்.....  
மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்.....

பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர்  
தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர்  
கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர்  
தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர்.

விண்ணகம் சென்றவர் சாந்தி பெற  
மண்:ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம்  
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....  
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....

அரை நூற்றாண்டு அமரர்களே  
அடைந்திடுவீர் சாந்தி  
ஆண்டவரின் பாதத்தில்

## நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கூக

1964ல் சூறாவளியில் காலமானவர்களின் பெயர் விபரம்.

- 1) மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
- 3) அந்தோனிமுத்து வேதநாயகம்
- 5) பாக்கிநாதன்
- 7) இரத்தினர் ஜெயராமன்
- 9) கணபதிப்பிள்ளை
- 11) சரவணனை கந்தசாமி
- 13) கந்தசாமி
- 15) பெரியதம்பி
- 17) தேவசகாயம் அருளப்பு
- 19) சவரிமுத்து
- 21) நல்லையா
- 23) சாம்பசிவம்
- 25) பச்சடியார்
- 27) சின்னராசா
- 29) இராசகனி
- 31) ஆனந்தராசா
- 33) முருகேசு (ஆனையிறவு)
- 35) கந்தசாமி (சுறுக்கன்)
- 37) முத்தையா ஐயாத்துரை
- 39) மாணிக்கர் இராசையா
- 41) செல்லக்கண்டு மகன்-----
- 43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
- 45) சின்னத்தம்பி அர்சுனன்
- 47) செல்லத்தம்பி சின்னத்துரை
- 49) சண்முகம்
- 51) பராசிங்கம்.
- 53) யோசேவ்
- 54) அமிர்தநாதர்
- 2) கிறிஸ்து அந்தோனிமுத்து
- 4) செல்லத்துரை
- 6) கலித்தர் சந்தியாப்பிள்ளை
- 8) செல்லத்துரை
- 10) கணபதிப்பிள்ளை துரை
- 12) சரவணனை செல்வராஜர்
- 14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
- 16) ஐயாத்துரை
- 18) ஆ.மார்க்கண்டு
- 20) சி.அழகரட்ணம்
- 22) வல்லிபுரம்
- 24) சிவனெளி
- 26) சுப்பையா
- 28) இராமசாமி
- 30) இராசலிங்கம்
- 32) கந்தையா மருகன் -----
- 34) விசுவலிங்கம் தம்பியய்யா
- 36) குமார்
- 38) சின்னத்துரை செல்லச்சாமி
- 40) துரைராசா
- 42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
- 44) இரத்தினம்
- 46) வாவாசிங்கம்
- 48) கனகசபை
- 50) தங்கலிங்கம்
- 52) சின்னர் திருச்செல்வம்
- 55) சின்னத்தம்பி

மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர்தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன். அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.

மயிலிட்டி மக்களின் ஒருவனாய்  
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)